



பெயார்பஸ்ட் காப்புறுதி லிமிடட்

(நிறுவனம் இலக்கம் : PB5180)

எக்சஸ் டவர் II (14 ஆம் மாடி),

278/4, யூனியன் இடம், கொழும்பு 02, இலங்கை

தொடர்பு இலக்கம் : +94 11 2428428 |

தொலைநகல் : +94 11 2438438

மின்னஞ்சல் : info@fairfirst.lk |

இணையதளம் : www.fairfirst.lk

காப்புறுதி பத்திர தகவல் ஆவணம் (IPID)

உலகளாவிய சுகாதார பாதுகாப்பு காப்புறுதி பத்திரம்

இந்த ஆவணமானது, உங்களது காப்புறுதியைப் பற்றிய சாராம்ச விளக்கமொன்றை வழங்குகின்றது. பூரண விபரங்களுக்கு, முழுமையான காப்புறுதிப் பத்திரத்தையும் அட்டவணைமையையும் உசாவவும், ஏதும் முரண்பாடு காணப்பட்டால், காப்புறுதிப் பத்திரமே மேலோங்கியிருக்கும்.

1. காப்புறுதி வகை

உலகளாவிய சுகாதார பாதுகாப்பு காப்புறுதி பத்திரமானது,

நீங்கள் தேர்ந்தெடுத்த பூகோள பிரதேசத்துள் சுகாயினங்களுக்கும் விபத்துகளுக்கும் மருத்துவமனையிலும் (உள்வாரி நோயாளர்) சமயாசமய (தேர்வுக்குறிய வெளிநோயாளர்) நோயாளராகவும், வைத்திய ரீதியாக அவசியப்படும் செலவினங்களை, நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள திட்ட வரையறைக்குட்பட்டு காப்பீடு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகும்.

2. பிரதான பயன்பாடுகள் (எதனைக் காப்பீடு செய்கின்றது)

2.1 உள்வாரி நோயாளர் மற்றும் நாட்பராமரிப்பு சிகிச்சை - பின்வருவன உட்பட, நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது, செவினங்ளை நாம் காப்பீடு செய்வோம்.

2.2 சாதாரண தனியார் தனியறை ஒன்று (பிரிவு A.1 இன்படி).

2.3 சத்திர சிகிச்சை, சத்திர சிகிச்சை அறை, தீ.சி.பி., வைத்தியர் கட்டணம், தாதி பராமரிப்பு, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், நோயறிதல் பரிசோதனைகள்.

2.4 புற்றுநோய் சிகிச்சை மற்று சிறுநீர் கலவை பிரிக்கை (டயலைசிஸ்) - உள்வாரி மற்றும் வெளிநோயாளர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் காப்பீடு (பிரிவு C.1, C.2).

2.5 அவசர வைத்திய நகர்வு மற்றும் நாடு மாற்றல் - வைத்திய ரீதியாக தேவை ஏற்படின், எமது முன் அங்கீகாரத்தின்படி, உங்களை உசிதமானதொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கு அல்லது இலங்கைக்கு திரும்ப கொண்டு வருவதற்கான செலவினங்களை நாம் காப்பீடு செய்வோம். சடலத்தை கொண்டு வருவதும் இதில் அடங்கும். (பிரிவு D).

2.6 உங்களது காப்பீட்டு பிரதேசத்துக்கு வெளியே - உங்களது தேர்ந்தெடுக்கப்பட்ட பூகோள பிரதேசத்துக்குள் குறுகிய கால (90 நாட்களுக்கு குறைவான) பயணத்தில்

இருக்கும் போது உங்களுக்கு வைத்திய அவசரத் தேவையொன்று ஏற்படின், உங்களது திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறை வரைக்கும் சிகிச்சை காப்பீடு செய்யப்படும். (பிரிவு A.11).

2.7 விபத்து அவசர சிகிச்சை – உங்களது விபத்துக் காயத்துக்கான சிகிச்சைக்கும், விபத்தினால் உங்களது நல்ல, இயற்கை பற்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான பற்சிகிச்சைக்கும் வெளிநோயாளர் சிகிச்சை காப்பீடு செய்யப்படும். (பிரிவு B).

2.8 பிரசவ பயன்பாடுகள் –கர்ப்பம், குழந்தை பிரசவம் மற்றும் சிசு பராமரிப்பு என்பவற்றுக்கு, 12 மாத காத்திருப்பு காலத்துக்குப் பிறகு. (எல்லா திட்டங்களிலும் இல்லை. (பிரிவு E).

3. தேர்வுக்குரிய சேர்க்கப்படத் தக்க பயன்பாடுகள் (நீங்கள் தேர்ந்தெடுத்து பணம் செலுத்தியிருந்தால்)

மேலதிக பயன்பாடுகள்

3.1 பெருந் தொற்று மற்றும் தொற்று நோய்ய கோரிக்கை – படித்தரத்துக்கு உட்பட்டது.

அ. படித்தரம் 1 – நாளாந்த கொடுப்பனவு – இ.ரூ. 1,200 – வருட வரையறை – இ.ரூ. 10,000

ஆ. படித்தரம் 2 – நாளாந்த கொடுப்பனவு – இ.ரூ. 4,000 – வருட வரையறை – இ.ரூ. 12,000

இ. படித்தரம் 2 – நாளாந்த கொடுப்பனவு – இ.ரூ. 6,500 – வருட வரையறை – இ.ரூ. 14,000

1. விண்ணப்பம்

4.1 பதிவுக்கு # 107*1# ஐ அழுத்தவும் அல்லது BIMA Lanka (1343) உடன் தொடர்பு கொள்ளவும்.

4.2 செலுத்துகை – தினசரி கழிக்கப்படும் (முற்செலுத்துகை) அல்லது மாதாந்தம் (பிற்செலுத்துகை)

5. பொது நிபந்தனைகள்

5.1 பூகோள வரையறை – இலங்கைக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

5.2 வயதெல்லை–

அ. 2013 மார்ச் 31 க்கு முன் பதிவு – வயது 65 வரை காப்பீடு.

ஆ. 2013 மார்ச் 31 க்கு பின் பதிவு – வயது 60 வரை காப்பீடு.

5.3 காத்திருக்கும் காலம் – காப்புறுதிப் பத்திரம் ஆரம்பித்து மூன்று மாதங்கள்.

6. விடுகைகள்

6.1 கர்ப்பச் சிக்கல்கள் (முதல் 9 மாதங்கள்)

6.2 அழகியல் சத்திர சிகிச்சைகள்.

6.3 முன்னிருந்த நிலைமைகள். (2023 மார்ச் 20 முதல் அமுலாகும்).

6.4 ஆயுர்வேத சிகிச்சைகள் (2023 செப்டம்பர் 01 முதல் அமுலாகும்).

6.5 முதல் இரவு மருத்துவமனை தங்கியிருத்தல் (2023 மார்ச் 20 முதல் அமுலாகும்).

7. கோரிக்கையை நான் எவ்வாறு முன்வைப்பது?

7.1 மருத்துவமனையிலிருந்து வெளியேறி 90 நாட்களுக்குள் BIMA வுக்கு அறிவிக்கவும்.

7.2 தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்கவும் – கோரிக்கை படிவம், பரிசோதனை அட்டை, அடையாள ஆதாரம், அங்கத்துவ ஆதாரம்.

7.3 டெங்கு நோய் கோரிக்கைகளுக்கு NSI Antigen பரிசோதனை (தனியார் மருத்திவமனை மட்டும்)

7.4

8. முறைப்பாடுகளையும் இன்னல்களையும் கையாள்தல்

படிமுறை 1 – பெயார்பஸ்ட் இன்சூரன்ஸோடு தொடர்பு கொள்ளவும் –

☎ +94 11 2428282 (மு.ப. 8.30 தொடக்கம் பி.ப. 5.00 வரை) | ✉ – info@fairfirst.lk

உங்கள் விடயங்களை பெயாபஸ்ட்டின் பொறுப்பு & இணக்க குழுவுக்கு கொண்டு செல்லலாம்.

படிமுறை 2 – (தீர்க்கப்படா விடின்) புறக் கொண்டு செல்லல் –

• இலங்கை காப்புறுதி சீர்படுத்தல் ஆணையம் (IRCSL)

☎ +94 11 2335167 | ✉ info@ircs.gov.lk | 🌐 www.ircs.gov.lk

• காப்புறுதி குறைகேள் அதிகாரி

☎ +94 11 2505542 / +94 11 2505041 | ✉ info@insuranceombudsman.lk |

🌐 www.insuranceombudsman.lk

9. மேலும் தகவலுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும் –

பெயார்பஸ்ட் இன்சூரன்ஸ் லிமிடட்

எக்சஸ் டவர் II (14 ஆம் மாடி), இல.278/4, யூனியன் இடம், கொழும்பு 02, இலங்கை

☎ +94 11 2428428 | ✉ info@fairfirst.lk | 🌐 www.fairfirst.lk

10. வேறேதும் தகவல்கள்

10.1 முறைகேடான கோரிக்கைகளும் போலி வெ ளிப்படுத்துகையும் காப்புறுதிப் பத்திரத்தை வலுவழிக்கச் செய்யும்.

10.2 செலுத்துகை இலங்கை நாணயத்திலாகும். பயன்பாடுகள் கைமாற்றப்பட முடியாதனவாகும்.

முக்கிய குறிப்பு – பிரதான காப்பீடு மற்றும் அவசியமாயின், மேலதிக காப்பீடுகளினதும் சாராம்சம் ஒன்றை வலங்குவதே இந்த IPID இன் குறிக்கோளாகும். இது உங்களது குறிப்பான தனிநபர் பிரத்தியேக தேவைகளுக்கானதல்ல. முழுமையானதும் பிரத்தியேகமானதுமான தகவல்களை, ஒப்பந்தத்துக்கு முந்திய மற்றும் ஒப்பந்த நியதிகளில் பூரணப்படுத்தவும். உற்பத்தியின் விடுகைகள், உங்களது காப்புறுதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. IPID யானது, காப்புறுதியின் / ஒப்பந்தத்தின் அங்கமாகாது. எனவே, ஏதும் சச்சரவின் போது, காப்புறுதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியதிகளும் நிபந்தனைகளுமே மேலோங்கியிருக்கும்.